

பாஸ்கா 4ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

அன்பார்ந்தவர்களே, பாஸ்கா நான்காம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், பவுலும், பர்னபாவும் அறிவித்த இறைவார்த்தையை யூதர்கள் ஏற்காது, நிலைவாழ்வு பெற தகுதியற்றவர்களானார்கள். சீடர்களின் பணியைச் செய்ய விடாமல் பல இன்னல்கள், இடையூறுகளைக் கொடுத்தனர். ஆனால், சீடர்கள் இயேசுவின் பொருட்டு அவமானங்கள், இன்னல்கள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்று, உயிருள்ள இயேசுவை அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்தனர். இறைவார்த்தையை நம்பிக்கையுடன் ஏற்ற பிற இனத்து மக்கள் நிலைவாழ்வுக்கு தகுதியுடையவர்களானார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட இறைமக்கள் என கூறிக்கொள்ளும் நாம், இறைவார்த்தைக்கு செவிகொடுக்காமல், உலகப் போக்கிலான, தவறான, சீர்கேடான வழிகளில் செல்லாமல், நல்லாயனாம் இறைமகனின் குரலைக் கேட்டு, நேரிய வழியில் நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து நிலைவாழ்விற்கு நம்மையே தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்வோம்.

நல்ல ஆயன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆடுகள் ஒவ்வொன்றையும் பற்றி நன்கு அறிந்து, அவற்றை சரியான பாதையில் அழைத்துச் சென்று, அவை வழிமாறிப் போகும்போது, அதை தேடிக் கண்டுபிடித்து, தன் மந்தையோடு இணைப்பது போல, இன்று, குடும்பம், சமூகம், என பல்வேறு நிலைகளில் பல பொறுப்புள்ள பணிகளில் இருக்கின்ற நாம், நம்மிடம் உள்ளவர்களை நன்கு அறிந்து, புரிந்து, அவர்கள் சரியான பாதையில் வழிநடத்திச் செல்பவர்களாக, வளமான வாழ்வை வழங்குபவர்களாக, நம் பணியைச் செம்மையாய் செய்திட ஆற்றல் வேண்டி, இத்தெய்வீகத் திருப்பலியில் நம்மையே அர்ப்பணிப்போம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 13: 14, 43-52)

கடவுளுக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், திருத்தூதர்கள் பவுல், பர்னபா ஆகியோர் அந்தியோக்கு நகரில் நற்செய்தி அறிவித்தது பற்றி எடுத்துரைக்கிறது. அவர்களின் போதனையைக் கேட்க ஏறத்தாழ நகரத்தார் அனைவரும் திரண்டதால் பொறாமை கொண்ட யூதர்கள், பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராக மக்களைத் தூண்டிவிடுவதைக் காண்கிறோம். வேற்றினத்தார்க்கு ஒளியாக இருக்குமாறு அழைக்கப்பட்ட அவர்கள், யூதர்களுக்கு எதிராக கால் தூசியை உதறிவிட்டு வேறு இடத்துக்கு நற்செய்தி பணியாற்ற செல்கிறார்கள். எத்தனை இன்னல்கள் வந்தாலும் கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு நாம் கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 7: 9,14-17)

கடவுளுக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்த மக்களைப் பற்றிய யோவானின் திருவெளிப்பாட்டு காட்சியை எடுத்துரைக்கிறது. கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் முன்பாக எல்லா நாட்டையும், குலத்தையும் இனத்தையும், மொழியையும் சார்ந்த மக்கள் நிற்பதைக் காண்கிறோம். நல்லாயராம் இயேசு, நம்மை வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார் என்ற வாக்குறுதி இங்கு அளிக்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்

தூய்மையாக்கப்பட்ட மக்களாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு நாம் கவனமுடன் செவி கொடுப்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நீதியின் கதிரவனே இறைவா,

எம் நாட்டை ஆளும் தலைவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களைச் சுரண்டி வாழாமல், அவர்களின் தேவை அறிந்து, அதற்கேற்ற வளர்ச்சித் திட்டங்கள் தீட்டி, அவற்றை முறையாக செயல்படுத்தவும், பதவி, சாதி, பணவெறியுடன் தங்கள் அதிகாரத்தை தன்னலத்துடன் பயன்படுத்தாமல், மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாக, தங்கள் பணியை உண்மை, நீதி, மற்றும் நேர்மையுடன் செய்திடவும் வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழ்வு வழங்கும் வள்ளலே இறைவா,

பல்வேறு காரணங்களுக்காக குற்றங்கள் புரிந்து, சிறைகளில் தண்டனை அனுபவிக்கும் மாந்தர்களை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். இந்தத் தண்டனைக்; காலத்தில் அவர்கள் தங்கள்; தவறுகளை உணர்ந்து, நல்ல மாற்றங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களின் குடும்பத்தினரின் வேதனைகளில் நீரே துணை நின்று, அவர்களின் கண்ணீரை மாற்றி, அவர்கள் உமது பாதுகாப்பில், நிம்மதியுடன் வாழ வைத்திட, வரம் வேண்டி, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3. மூவொரு இறைவா,

பங்குத்தளங்களில் செயல்படும் அன்பியங்கள், பக்தசபைகள், இயக்கங்களில் இருக்கும் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதியும். அவர்கள் தங்களுக்குள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பாராமல், ஒருமனப்பட்ட மனதுடன், ஒருங்கிணைந்து, பங்குத்தளத்தின் வளர்ச்சிக்காக செயலாற்றி, மக்களை ஆழமான விசுவாசப் பாதையில் வழிநடத்திட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கம் நிறைந்த இறைவா,

பெற்றோரை இழந்து நிற்கும் பிள்ளைகள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு நிற்கும் பெற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு, உடல், மனரீதியாக அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை, வலிகளை, கண்ணீரை உம் பேரன்பால், இரக்கத்தினால் நலம் பெறச் செய்தருளும். அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து, வழிநடத்தி வரும் நல் உள்ளங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, தங்கள் பணியை அவர்கள் தொடர்ந்து, அன்புள்ளத்துடன் செய்திட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. வாழ்வும் வழியுமானவரே இறைவா,

எங்கள் வாழ்வில் உலக, சிற்றின்ப நாட்டங்களில் மூழ்கி, உம் உயிருள்ள, வாழ்வு தரும் இறைவார்த்தையை வாசிக்க நேரம் இல்லாது, எங்களுக்காக என்றும் நற்கருணை பிரசனத்தில் காத்திருக்கும் உம்மிடம் வந்து, உம்முடன் உரையாட, உறவாட நேரமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மனநிலையை மாற்றி, எங்கள் வாழ்வில் உமக்கே முதலிடம் கொடுத்து, உம் பேரன்பை, இரக்கத்தை என்றும்

உணர்ந்தவர்களாக, நன்றியறிந்தவர்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com